



தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை, சென்னை- 600 018. தொலைபேசி எண்: 24347590

ஆணை நாள் 02.11.2020

(முன்னிலை

முனைவர் ரா.பிரதாப்குமார்

மாநிலத் தகவல் ஆணையர்

வழக்கு எண். SA 104/B/20

திருமதி.ரா.பழனியம்மாள்

மேல்முறையீட்டாளர்

எதிர்

பொதுத் தகவல் அலுவலர்/
தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,
எடப்பாடி வட்டம்,
சேலம் மாவட்டம்.

பொது அதிகார அமைப்பு

ஆணை

COVID-19 காரணமாக தமிழ்நாடு அரசால், ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வைத்து நேரடியாக விசாரணை மேற்கொள்ள இயலாததால், இன்று (02.11.2020) தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் மனுதாரர் திருமதி.ரா.பழனியம்மாள் மற்றும் பொதுத் தகவல் அலுவலர், திரு.வ.மகேந்திரன், தலைமையிடத்து துணை வட்டாட்சியர், எடப்பாடி வட்டம், சேலம் மாவட்டம் அவர்கள் பங்கேற்றார்.

2. மனுதாரர், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன் கீழ் 23.10.2019 தேதியிட்ட மனுவில், அம்மா திட்ட மனு நாள் 24.06.2016 மற்றும் வட்டசட்ட பணிகள் சிறப்பு முகாமில் 27.02.2017 அன்று இலவச வீட்டுமனை பட்டா வேண்டி விண்ணப்பித்தது தொடர்பான தகவல்களைக் கோரி, பொதுத் தகவல் அலுவலர், வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், எடப்பாடி அவர்களுக்கு மனு செய்துள்ளார்.

3. 03.12.2019 தேதியிட்ட பொதுத் தகவல் அலுவலரின் தகவல் திருப்தியளிக்காததால், மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1)ன் கீழ் 06.12.2019 தேதியிட்டு முதல் மேல்முறையீட்டு மனுவினை மேல்முறையீட்டு அலுவலர் அவர்களுக்கு விண்ணப்பித்துள்ளார். 20.12.2019 தேதியிட்ட முதல் மேல்முறையீட்டு அலுவலரின் தகவலும் திருப்தியளிக்காததால், மனுதாரர் 02.01.2020 தேதியிட்டு இரண்டாவது மேல்முறையீட்டு மனுவினை இவ்வாணையத்தில் தாக்கல் செய்துள்ளார். மனுதாரரின் இரண்டாம் மேல்முறையீட்டின் அடிப்படையில் தொலைபேசியின் வாயிலாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையின் போது பொதுத் தகவல் அலுவலர் தகவல் வழங்கும் பொருட்டு 5 நாட்கள் காலஅவகாசம் வழங்கப்பட்டு, மனுதாரர் சட்டப்பிரிவு 6(1)-ன் கீழ் கோரிய தகவல்கள் வழங்க ஆணையிடப்பட்டது.

5. மேற்படி அணைக்கிணங்க பொதுத் தகவல் அலுவலர் சி.ப.எண்.81/2020/ஆ2 கடிதத்தின் வாயிலாக தகவல் வழங்கியுள்ளதாக இவ்வாணைய மின்னஞ்சலுக்கு முகவரியிட்டுள்ளார். மேற்படி தகவல் குறித்து மனுதாரரை பலமுறை தொடர்புகொண்டபோது அழைப்பினை வேறொரு நபரின் மூலம் ஏற்று உரிய பதில் அளிக்கவில்லை. ஆகவே வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இவ்வழக்கின் விசாரணை இத்துடன் முற்றாக்கம் செய்து இவ்வாணையம் உத்தரவிடுகிறது.

6. இனிவரும் காலங்களில், மேல்முறையீடு செய்யப்பட்ட மனுவின் மீதான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று மனுதாரருக்கு அறிவுறுத்தப்படுகிறது.

ஓம்/-**(ரா.பிரதாப்குமார்)**
மாநிலத் தகவல் ஆணையர்

//ஆணையத்தின் ஆணைப்படி//

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 104/B/20

பெறுநர்

பொதுத் தகவல் அலுவலர்/
தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,
எடப்பாடி வட்டம்,
சேலம் மாவட்டம்.

திருமதி.ரா.பழனியம்மாள்,
க.எண்.7C-78, புதிய தெரு,
வெள்ளாண்டி வலசு (அஞ்சல்),
சின்ன மணலி (கிராமம்),
எடப்பாடி வட்டம், சேலம் மாவட்டம் - 637 105.

Copy to: File

MP/PA-06.11.20